

பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் : 23/2022

எனது இலக்கம் : சீஎல்எஸ்/விசேட உயர்/2017

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

2022.12.28

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள்

திணைக்களத் தலைவர்கள்

**1620/22 இலக்கத்துடைய 2009.09.24 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அரசாங்க நூலகர் சேவைப் பிரமாணத்தின்படி நூலகர் சேவையின் விசேட வகுப்புக்கு தரமுயர்த்தல்**

1620/22 இலக்கத்துடைய 2009.09.24 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அரசாங்க நூலகர் சேவைப் பிரமாணத்தின், 6:3:4 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் பிரகாரம் நூலகர் சேவையின் விசேட வகுப்புக்கு தரமுயர்த்துவதற்காக நூலகர் 1 ஆம் வகுப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளவாறு தகைமையுடைய இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் நூலகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

02. விசேட வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கான தகைமைகள்

(அ) i. வகுப்பு I இன் நூலகர் பதவியொன்றில் குறைந்தபட்சம் 05 வருட திருப்திகரமான அத்துடன் முனைப்பான சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருத்தல்.

அத்துடன்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் நூலகவியல் மற்றும் நூலக தகவல் விஞ்ஞானம் பற்றிய ஒருவருட பட்ட நிலை பின் படிப்பு பட்ட டிப்ளோமாவில் சித்திபெற்றிருத்தல்.

அல்லது

ii. வகுப்பு I இன் நூலகர் பதவியொன்றில் குறைந்தபட்சம் 03 வருட திருப்திகரமான அத்துடன் முனைப்பான சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருத்தல்.

அத்துடன்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானம் தொடர்பான இரண்டு வருட ஆராய்ச்சி பட்ட நிலைப் பின் படிப்பை சித்திபெற்றிருத்தல்.

(ஆ) பல்கலைக்கழகமொன்று / அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனம் அல்லது இலங்கை நூலகச் சங்கத்தின் மூலம் நடாத்தப்படும் 160 மணித்தியாலங்களுக்குக் குறையாத நூலகவியல் பற்றிய கணனிப் பாடநெறியொன்றினை பூர்த்தி செய்திருத்தல். அத்துடன்

(இ) பட்டைய நூலகர் நிலையை அடைந்திருத்தல்.

03. அரசு சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்படும் பரீட்சைக் குழுவினால் நடாத்தப்படும் சேவைமூப்பு மற்றும் திறமைகளுக்கான புள்ளிகள் வழங்கும் தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு நியமன அதிகாரியினால் தகைமைகள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அத்தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சையில், திறமை ஒழுங்கின் அடிப்படையில் மற்றும் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விசேட வகுப்புக்கு பதவியுயர்த்தும் செயற்பாட்டினை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும்.

அந்த நேர்முகப் பரீட்சையில் ஏற்படையதாக்கிக் கொள்ளப்படும் புள்ளி வழங்கும் நடைமுறை இங்கு இணைப்பு - 1 ஆக காட்டப்பட்டுள்ளது.

04. தகைமைகள் பரீட்சித்துப் பார்க்கப்படுவது 2016.08.08 ஆந் திகதிக்காகும் என்பதோடு, அத்திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் கீழே வெற்றிடமாகும் திகதிக்கு சேவையில் பணியாற்றியிருப்பின் மற்றும் அவசியப்படும் தகைமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்பின் இதற்காக விண்ணப்பிக்கலாம். 2012.09.02 ஆந் திகதி முதல் 2016.08.08 ஆந் திகதி வரை நூலகர் சேவையின் விசேட வகுப்பில் வெற்றிடம் நிலவிய திகதி பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

திகதி	வெற்றிட அளவு
2012.09.02	01
2012.11.30	01
2013.01.10	02
2015.04.02	01
2015.07.15	01

அதற்கமைய, இதற்காக விண்ணப்பிக்கும் எவரேனும் ஒரு உத்தியோகத்தர் ஏதேனும் ஒரு வெற்றிடத்தின் அடிப்படையில் விசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்காக உரிமை பெறுவதற்காயின் குறித்த வெற்றிடம் ஏற்படும் திகதிக்கு சகல தகைமைகளையும் பூர்த்தி செய்து முனைப்பான சேவையில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். அதற்கமைய,

உத்தியோகத்தர்களின் சேவை மூப்புநிலை மற்றும் திறமையின் அடிப்படையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

05. இந்த தரமுயர்த்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும் வெற்றிடம் நிலவுதல் போன்ற இரு காரணங்களையும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

06. அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட பிற அரசாங்க நிறுவனங்களில் இலங்கை அரசு நூலகர் சேவைக்கு உரித்தான தரமுயர்த்தல்களுக்கு தகுதியுடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தமது திணைக்களத் தலைவர்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும். திணைக்களத் தலைவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் சரியானவை என உறுதிப்படுத்தி விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழ், நியமனக் கடிதம், நிரந்தரப்படுத்தல் கடிதம், தரமுயர்த்தல் கடிதம், கல்விச் சான்றிதழ் மற்றும் தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான பிற சான்றிதழ்களின் சான்றுப்படுத்திய பிரதிகளுடன் தமது அமைச்சின் செயலாளரது பரிந்துரையுடன் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

07. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2023.01.20 ஆகும்.

08. தயவு செய்து இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை குறித்த உத்தியோகத்தர்களுக்கு அறியச் செய்யவும்.

ஒப்பம்/. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே  
செயலாளர்

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,  
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

தொலைபேசி இலக்கம் : 0112682972

தொலைநகல் இலக்கம் : 0112688754

மின்னஞ்சல் முகவரி : dcs-ii@pubad.gov.lk

மாதிரி விண்ணப்பப்படிவம்

1620/22 இலக்கத்துடைய 2009.09.24 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் சேவைப் பிரமாணத்தின்படி நூலகர் சேவையின் விசேட வகுப்புக்கு தரமுயர்த்துவதற்கான விண்ணப்பப்படிவம்

1. சேவை நிலையம்
  - i. அமைச்சு : .....
  - ii. திணைக்களம் : .....
  - iii. உப அலுவலகம் : .....
2. உத்தியோகத்தரின் முழுப் பெயர் : ..... திரு / திருமதி / செல்வி
3. முதலெழுத்துக்களுடன் பெயர் : .....
4. பெயர் மாற்றப்பட்டிருப்பின் திருத்தப்பட்ட பெயர் : .....
5. பிறந்த திகதி : .....
6. தேசிய அடையாள அட்டை இலக்கம் : .....
7. நிரந்தர வசிப்பிட முகவரி : .....
8. தொலைபேசி இலக்கம் (கையடக்க மற்றும் அலுவலக) : .....
9. நூலகர் பதவிக்கு முதலில் நியமனம் பெற்ற திகதி ( III ஆம் வகுப்பிற்கு ) : .....
  - i. நியமனக் கடித இலக்கம் : .....
10. தாங்கள் சேவையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளீரா? : ஆம் / இல்லை
  - i. உறுதிப்படுத்தப்பட்ட திகதி : .....
  - ii. சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட கடித இலக்கம் : .....
11. நூலகர் வகுப்பு II இற்கு நியமனம் பெற்ற திகதி : .....
  - i. II ஆம் வகுப்புக்கு நியமனம் பெற்ற கடித இலக்கம் : .....
12. நூலகர் வகுப்பு I இற்கு நியமனம் பெற்ற திகதி : .....
  - i. I ஆம் வகுப்புக்கு நியமிக்கப்பட்ட கடித இலக்கம் : .....

13. 1620/22 இலக்கத்துடைய 2009.09.24 ஆந் திகதிய சேவைப் பிரமாணத்தின் 6 : 3 : 4 ஆம் அத்தியாயத்தின் மற்றும் நான்காம் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பூர்த்தி செய்துள்ள தகைமைகள் :

.....  
.....  
.....  
.....  
.....  
.....  
.....

14.

i. 1997.08.01 ஆந் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் சேவைப் பிரமாணத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளீரா? ஆம் / இல்லை

ii. 2009.09.02 ஆந் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் சேவைப் பிரமாணத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளீரா? ஆம் / இல்லை

15. 1 ஆம் வகுப்பில் 05 அல்லது 03 வருட முனைப்புடனான சேவைக் காலம் முழுமையடையும் திகதி :  
.....

16.

.....அமைச்சின் /  
திணைக்களத்தின் / அலுவலகத்தின் நூலகர் .....உத்தியோகத்தராக சேவையாற்றும்  
.....(முழுப் பெயர்)  
ஆகிய என்னால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மையானவை மற்றும் சரியானது என 1620/22 இலக்கத்துடைய 2009.09.24 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை அரசாங்க நூலகர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 6: 3 : 4 ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் படி விசேட வகுப்பிற்கு பதவி உயர்வு பெற நான் தகுதியுடையவர் என அறிவிக்கிறேன்.

திகதி:.....

கையொப்பம்:.....

திணைக்களத் தலைவரின் சான்றுரை

.....அமைச்சின் / திணைக்களத்தின் / அலுவலகத்தின்  
..... ( வகுப்பு) நூலகர் பதவியை வகிக்கும் .....  
.திரு / திருமதி / செல்வி விசேட வகுப்புக்கு பதவியுயர்த்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள  
விண்ணப்பப்படிவத்தின் 1 முதல் 16 வரையான தகவல்கள் அவரின் பிரத்தியேகக் கோவைக்கு ஏற்ப சரியானது  
என சான்றளிக்கிறேன். இந்த உத்தியோகத்தர் தொடர்பில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை  
முன்வைக்கிறேன்.

1. சேவைக் காலத்தில் எடுக்கப்பட்ட அரைச் சம்பளம் / சம்பளமற்ற விடுமுறைகள் பற்றிய விபரம்  
.....
2. பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த திகதியில், உத்தியோகத்தர் இணைந்த நூலகராகப் பணிபுரிந்த முழு  
சேவைக் காலம் : .....
3. விசேட வகுப்பிற்கு பதவி உயர்வு பெற விண்ணப்பிக்கும் திகதியில் வகுப்பு I இன் சேவைக் காலம் :  
.....
4. பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த திகதிக்கு உடன்முன்னரான 05 வருட சேவைக் காலத்தின் போது  
அனைத்து சம்பள ஏற்றங்களையும் பெற்று திருப்திகரமானதும் முனைப்பானதும் சேவைக்  
காலத்தைப் பூர்த்தி செய்துள்ளீரா? .....
5. உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?  
.....
6. அமைச்சு/ திணைக்கள/ நிறுவனத் தலைவரின் சிபாரிசு :  
..... ஆந் திகதி முதல் இந்த உத்தியோகத்தர் விசேட வகுப்புக்கு  
பதவியுயர்த்துவதற்கு பரிந்துரைக்கிறேன்./ இல்லை.

திகதி : ..... திணைக்களத் தலைவரின் கையொப்பம் : .....

பெயர் :

பதவி :

உத்தியோகபூர்வ பதவி முத்திரை :

7. அமைச்சின் செயலாளரினது பரிந்துரை

திணைக்களத் தலைவரின் மேற்கூறிய பரிந்துரையையும் என்னால் பரிந்துரைக்கிறேன்.

திகதி : ..... அமைச்சின் செயலாளரினது கையொப்பம் : .....

பெயர் :

பதவி :

உத்தியோகபூர்வ பதவி முத்திரை :

நூலகர் சேவையின் விசேட வகுப்பிற்கு பதவி உயர்வுக்கான நேர்முகப் பரீட்சையின் புள்ளி வழங்கும் நடைமுறை

புள்ளிகள் வழங்கப்படும் முக்கிய தலைப்புக்கள்	ஒவ்வொரு தலைப்பின் கீழும் வழங்கப்படும் புள்ளிகள்	மொத்தப் புள்ளிகள்
1. சேவை மூப்பிற்காக:	50	50
1 ஆந் தரத்துடைய நூலகராக 05 வருட திருப்திகரமான சேவைக் காலத்தின் பின்னர் தொடர்ந்துவரும் ஒவ்வொரு வருடத்தினதும் திருப்திகரமான சேவைக் காலத்திற்கு 05 புள்ளிகள் வீதம்		
1. திறமைக்காக:		20
2.1 பட்டப்பின் பட்டத் தகைமைகள்		
2.1.1 நூலகவியல் தொடர்பான முதுமானிப் பட்டம் (02 வருடங்கள் மற்றும் ஆய்வினையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.)	20	
2.1.2 நூலகவியல் தொடர்பான பட்டப்பின் பட்ட டிப்ளோமா ( அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றாக இருத்தல் வேண்டும்.)	10	
2.2 தொழிற் தகைமைகள் :		10
(அதிகபட்ச புள்ளிகளைப் பெறும் தகைமைகள் மாத்திரம் எடுத்துக் கொள்ளப்படும்)		
2.2.1 இலங்கை நூலகச் சங்கத்தின் முழுமையான அங்கத்துவம்	10	
2.2.2 இலங்கை நூலகச் சங்கத்தின் இணை அங்கத்துவம்	05	
2.3 கணனி விஞ்ஞானம் தொடர்பான தகைமை		10
2.3.1 கணனி விஞ்ஞானம் தொடர்பான டிப்ளோமா  (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவில்	10	



<p>பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமொன்றின் மூலம் பெறப்பட்ட தேசிய தொழில்சார் (NVQ) 05 ஆம் மட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட தகைமைகள்)</p>		
<p>குறைந்தபட்ச காலம் ஒரு வருடமாக இருத்தல் வேண்டும்.</p>		
<p>2.3.2 கணனி விஞ்ஞானம் சான்றிதழ்</p>	05	
<p>(பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமொன்றின் மூலம் பெறப்பட்ட தேசிய தொழில்சார் (NVQ) 04 ஆம் மட்டத் தகைமைகள்)</p>		
<p>2.3.3 நூலக மென்பொருள் தொடர்பாக பெற்றுள்ள அனுபவம்</p>	02	
<p>(ஒரு முறைமைக்கு 02 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.)</p>		
<p>2.4 வெளியீடுகள்</p>		10
<p>ஆராய்ச்சி நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் (பட்டதாரி/பட்டப்பின் பட்டத்திற்குப் ஏற்புடைய ஆய்வுகள் தவிர)</p>		
<p>தனியாக</p>	05	
<p>குழு ரீதியாக</p>	03	
<p>2.4.2 அறிக்கைகள்/கட்டுரைகள் - தனியாக</p>	05	
<p>- குழு ரீதியாக</p>	03	
<p>(மேற்படி ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்களாக இருத்தல் வேண்டும்)</p>		